

Letter No. L1/22481/2018

Dated: 20.03.2018

To
The Commissioner
Kundrathur Panchayat Union,
@ Padappai - 601 301,
Kancheepuram District.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission -
Layout of house sites for the property comprised in S.No.375 part &
376 of Gerugambakkam village, Pallavaram Taluk, Kancheepuram
District, Kundrathur Panchayat Union Limit - Approved - Reg.

- Ref:
1. The layout proposal received in APU No. L1/2018/000315 dated 12.12.2018.
 2. Applicant letter dated 08.01.2019 enclosing additional particulars
 3. This office letter even No. dated 10.01.2019 & 29.01.2019 addressed to the applicant.
 4. Applicant letter dated 29.01.2019.
 5. This office letter even No. dated 01.02.2019 addressed to the SRO, Pammal.
 6. SRO, Pammal letter No.2/2019 dated 04.02.2019.
 7. This office DC Advice letter even No. dated 06.02.2019 addressed to the applicant.
 8. Applicant letter dated 12.02.2019 enclosing the receipt of payments.
 9. This office letter even no. dated 19.02.2019 addressed to the Commissioner, Kundrathur Panchayat Union.
 10. The Commissioner Kundrathur Panchayat Union letter Rc.No. 1568/2019/A3 dated 04.03.2019 enclosing the Gift Deed registered as Doc. No.1666/2019 dated 04.03.2019 @ SRO, Pammal.
 11. Applicant letter dated 11.03.2019.
 12. G.O.Ms.No.112, H&UD Department dated 22.06.2017.
 13. Secretary (H & UD and TNRERA) letter No.TNRERA/261/2017, dated 09.08.2017.

The proposal received in the reference 1st cited for the layout of house sites for the property comprised in S.No.375 part & 376 of Gerugambakkam village, Pallavaram Taluk, Kancheepuram District, Kundrathur Panchayat Union Limit was examined and layout plan has been prepared to satisfy the Development Regulation requirements and approved.

2. Issuance of Planning Permission by CMDA under the statutory provisions does not confirm any ownership or title over the property, in favour of the applicant. Before issuing planning permission for any development, Chennai Metropolitan Development Authority in this regard, checks only the aspect of applicant's right over the site under reference to make the development thereon based on the copies of the documents (such as Sale Deed, Patta, Lease Deed, Gift Deed etc., and GPA) furnished by the applicant along with his application to prove the same. Thus, CMDA primarily considers only the aspect on whether the applicant prima facie has a right to carry out development on the site under reference.

3. Any person who acquires interest in the property shall ensure independently about the ownership and the applicant's right before acquiring the same. Further, if any individual claim right (or) title over the property he/she/ they shall have to prove it before the

appropriate/competent Court to decide on the ownership or get the matter settled in the Court of Law and CMDA is not the competent authority to decide on this matter.

4. The applicant has remitted the following charges / fees in the reference 8th cited as called for in this office letter 7th cited:

Description of charges	Amount	Receipt No. & Date
Scrutiny Fee	Rs.14,500/-	B - 8660 dated 12.12.2018
Development charges for land	Rs.25,000/-	B-9014 dated 12.02.2019
Layout Preparation charges	Rs.18,000/-	
OSR charges (for 280 sq.m.)	Rs.36,36,000/-	
Contribution to Flag Day Fund	RS. 500/-	

5. The approved plan is numbered as **PPD/LO. No. 33/2019**. Three copies of layout plan and planning permit **No. 12350** are sent herewith for further action.

6. You are requested to ensure that roads are formed as shown in the plan and the site has to be filled up with reference to the adjoining developments, before sanctioning of the layout.

7. The project promoter has to advertise, market, book, sell or offer for sale, or invite persons to purchase in any manner any plot, apartment or building, as the case may be, in any Real Estate Project or part of it, only after registering the Real Estate Project with the Tamil Nadu Real Estate Regulatory Authority as per the orders in the reference 12th & 13th cited.

Yours faithfully,

for Senior Planner, MSB

- Encl: 1. 3 copies of layout plan.
2. Planning permit in duplicate
(with the direction to not to use the logo of CMDA in the Layout plan since the same is registered).

Copy to:

1. Tvl.Gorantla Ravi Ramkiran & 2 Others,
No.8, Sri Devi Nagar Main Road,
Alapakkam,
Chennai – 600 116.
2. The Deputy Planner,
Master Plan Division, CMDA, Chennai-8.
(along with a copy of approved sub-division plan).
3. Stock file /Spare Copy

G. Ravi Ramkiran
P. Lakshmi

Letter No. L1/22481/2018

Dated: 06.02.2019

To

✓ M. Gorantla Ravi Rankiran & 2 Others,
 No.8, Sri Devi Nagar Main Road,
 Alapakkam,
 Chennai - 600 116.

Sir,

Sub: CMDA - Area Plans Unit - Layout Division - Planning Permission Application - Laying out of house sites in S.No.375 part & 376 of Gerugambakkam Village, Pallavaram Taluk, Kancheepuram District, Kundrathur Panchayat Union limit - Development Charge and other charges to be remitted - Demand sent - Reg.

- Ref:
1. The layout proposal received in APU No. L1/2018/000315 dated 12.12.2018.
 2. Applicant letter dated 08.01.2019 enclosing additional particulars
 3. This office letter even No. dated 10.01.2019 & 29.01.2019 addressed to the applicant.
 4. Applicant letter dated 29.01.2019.
 5. This office letter even No. dated 01.02.2019 addressed to the SRO, Pammal.
 6. SRO, Pammal letter No.2/2019 dated 04.02.2019.

The proposal received in the reference 1st cited for laying out of house sites in S.No.375 part & 376 of Gerugambakkam Village, Pallavaram Taluk, Kancheepuram District, Kundrathur Panchayat Union limit was examined and layout has been prepared to satisfy the Development Regulation requirements and taking into account of the existing developments around / future demand for circulation in the area. You are requested to remit the following charges by **three** separate Demand Drafts of a Nationalized Bank in Chennai City drawn in favour of **Member Secretary, CMDA, Chennai-8**, at cash counter (between 10.00 a.m. to 4.00 p.m.) in CMDA and produce the duplicate copy of the receipt to the Layout Division in CMDA or you may also remit the following charges through online gateway payment in Indusind Bank A/c.No.100034132198 & IFSC Code No.INDB0000328 and inform the same to this office.

i)	Development charges for land under Sec.59 of T&CP Act 1971	Rs.25,000/- (Rupees Twenty Five Thousand only)
ii)	Layout preparation charges	Rs.18,000/- (Rupees Eighteen Thousand only)
iii)	Balance Scrutiny Fee	NIL
iv)	Regularization charges for land	-NA-
v)	Open Space Reservation Charges (for 280 sq.m. of area)	Rs.36,36,000/- (Rupees Thirty Six Lakhs and Thirty Six Thousand only)

2. You are also requested to remit a sum of **Rs.500/- (Rupees Five Hundred only)** in cash towards contribution to Flag Day.


G. Ravi Rankiran
P. Lakshmi
P. Lakshmi

3. Payment received after 30 days from the date of issue of this letter attracts interest at the rate of 12% per annum (i.e. 1% per month) for every completed month from the date of issue of this letter. This amount of interest shall be remitted along with the charges due.


4. The papers would be returned unapproved if the payment is not made within 60 days from the date of issue of this letter.

5. On compliance / fulfillment of the above, the skeleton plan showing road space to be handed over to the Local Body will be sent to the Commissioner, Kundrathur Panchayat Union.

Yours faithfully,



for Principal Secretary /
Member Secretary




Copy to:-

1. The Commissioner


Kundrathur Panchayat Union
@ Padappai – 601 301
Kancheepuram District.

2. The Senior Accounts Officer

Accounts (Main) Division
CMDA, Chennai – 600 008.



→ Ramesh



Chennai Metropolitan Development Authority
PLANNING PERMIT

(Sec 49 of T & C. P. Act 1971)

PERMIT No. 12350

PPD No. 33
LO No. 2019

Date of Permit 20/03/2017

Tvl. Gorantla Ravi Ram
Kiran & 2 others

File No. L1/22481/2018

No. 8, Sri Devi Nagar Main
Road,
Alapakkam, Chennai - 600 116.

Name of Applicant with Address.....

Date of Application 12/12/2018

Nature of Development : ~~Layout/Sub-division of Land/Building construction/Change in use of Land/Building~~

Laying out of house sites in S.Nos. 375 part

Site Address & 376 of Gerugambakkam Village,

Pallavaram Taluk, Kanchipuram District,

Kunrathur Panchayat Union Limit.

Division No.....

₹ 25,000/- B-9014 12/02/2019

Development Charge paid Rs.....Challan No.....Date.....

PERMISSION is granted to the ~~layout/sub-division of land/building construction/change in use of land/building~~ according to the authorised copy of the plan attached hereto and subject to the condition overleaf.

3. The permit expires on _____

the building construction work should be completed as per plan before the expiry date. If it is not possible to Complete the construction, request for renewing the planning permit should be submitted to Chennai Metropolitan Development Authority before the expiry date. If it is not renewed before the said date fresh. Planning Permission application/has to be submitted for continuing the construction work when the Development Control Rules that may be currently in force at that time will be applicable. If the construction already put up is in deviation to the approved plan and in violation of rules. Planning permit will not be renewed.

For MEMBER SECRETARY

G. Ravi Kumar
P. Lakshmi

முன்னிலை: - திரு. சி. க. தண்டபாணி

ந.க.எண்.09/2019-20

நாள்.13.05.2019

பொருள் மனைப்பிரிவு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் - கெருகம்பாக்கம்
ஊராட்சி - ச.எண்.375 & 376 -ல் அனுமதி வழங்குதல் தொடர்பாக.

பார்வை : 1.சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் , சென்னை - 8 அவர்களின் கடித
எண்.1.1/22481/2018 நாள்.20.03.2019
2.ஆணையர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ப.மு.எண்.1568/2019/
அ3 நாள்.29.03.2019

ஆணை :-

பார்வையில் கட்டிய கடிதத்துடன் பெறப்பட்ட வரைபடங்கள் பரிசீலிக்கப்பட்டு சுற்றியுள்ள
மனைகள் சாலைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்டு ஒதுக்கீட்டின் கீழ்க்கண்ட மனைப்பிரிவு மற்றும் மனை
உட்பிரிவு விதிகளுக்கு உட்படுத்தி ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

நிபந்தனைகள்

1. மனைகள் மற்றும் தெருக்கள் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் மு.மு..66/
2016-2017ன் படி எல்லைக் கற்களால் வரையறுக்கப்பட வேண்டும் மனைப்
பிரிவுகளும் வரும் தெருக்கள் அனைத்தும் சாலைக் கற்களைக் கொண்டு
மனுதாரர்கள் நிர்வாக அதிகாரியினால் நிர்ணயிக்கப்படும் மட்டத்திற்கும்
அகலத்திற்கும் அமைக்கப்பட வேண்டும். அதோடு தகுந்த சிறுபாலங்கள்
சாக்கடை வடிகால், துப்பரவு, தெருவிளக்கு முதலிய வசதிகளும் மனுதாரர்
அமைத்துதர வேண்டும். மனையின் அளவுகளில் அமைப்பில் மாற்றங்கள்
செய்வதோ அல்லது வரையறுக்கப்பட்ட பொது உபயோகத்திலுள்ள இடங்களில்
மாறுதல் செய்வதோ கூடாது.


2. தெரு முனையில் அமையும் மனைகளில் முலைகள் அங்கீகரிக்கப்பட்ட
வரைபடத்தின்படி திருப்பத்தோடு அமைக்கப்பட வேண்டும்.

3. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் விடப்பட்டுள்ள பந்த ஒரு மனையும்
காரியங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட மனைகள் தவிர குடியிருப்பு வீடு
கட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமல்லாத கடை பண்டக சாலை மற்றும்
குடியிருப்பு அல்லாத குடியிருப்பைச் சொந்த உபயோகத்திற்கல்லாத
கட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது.

6789 of Book
Document அங்கீகரிக்கப்பட்ட
68 62
13.05.2019

Y. Rav Lakshmi
P. Lakshmi

P. Lakshmi



எந்த ஒரு மனையிலும் தனித்தொரு குடியிருப்பு மட்டுமே கட்டப்பட வேண்டும். தவிர எக்காலத்திலும் தனிப்பட்ட மனைகளில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகளைப்போ அமைப்பையோ மாறுபடுத்தும் வகையில் எந்த மனையும் திருத்தி அமைப்பதோ உட்பிரிவுளிப்பதோ உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

5. அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள தெருக்களுக்கு கட்டிட வரம்பு 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். மனையின் எல்லைக்குள் கட்டிட வரம்புக்குட்பட்ட நிலப்பகுதியின் தெருவில் உயர் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திற்கு மேற்படாத சுற்றுச்சுவர் அல்லது வேலை தவிர வேறு எந்த கட்டிடமோ சுவறோ கட்டக்கூடாது.
6. மனையின் பின்புற எல்லைக்குள் கட்டிடத்திற்கும் இடையில் மனையில் மொத்த அகலத்திற்கும் வியாபிக்கின்ற வகையில் குறைந்தது 15 அடி அளவு உள்ள திறந்தவெளி இருக்க வேண்டும். இந்த பின்பக்க திறந்த வெளியில் கிணறு , மல அறை, எருக்குழி , மாட்டுத் தொழுவம், உந்து வண்டியை நிறுத்த கொட்டகை போன்றவை அல்லது அவைபோன்ற குடியிருப்பு அல்லாது அதைச் சார்ந்த கட்டிடங்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆனால் அக்கட்டிடங்கள் மொத்தமாக பின் எல்லையில் நிலத்தின் முன்றில் ஒரு பாகத்திற்கு மேற்படாமலும் மனையின் பின்பக்க பாகத்திற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
7. மனையின் பரப்பின் 50 சதவீதத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது.
8. கடக்கால் போடத் தேவையான அளவிற்கு அதிகமாக தரையை சமப்படுத்த வேண்டும். நிலச்சரிவை நேர் செய்யவோ, மனையிலிருந்து மண்தோண்டி எடுத்த பள்ளங்கள் ஏற்படுத்தக்கூடாது.
9. மனையின் சொந்தக்காரர்கள் மேற்படி வீடு கட்டும் திட்டங்களுக்கு உட்படுவதாக எழுத்து மூலமாக சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரியிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். மனைகள் விற்பவரையும் மற்றும் வாங்குபவரையும் கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திட்டங்கள் விற்பனைப் பத்திரங்கள் பகுதியாக சேர்க்கப்பட வேண்டும்.
10. அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இணைப்பு

மனைப்பிரிவு வரைபடம்

பெறுநர்

Tvl. Gorantla Ravi Ramkiran & 2 Others,
எண். 8, ஸ்ரீதேவி நகர் மெயின் ரோடு,
ஆலப்பாக்கம்,
சென்னை - 600 116.

G. Ravi Ramkiran
T. Ramkiran
P. Lakshmi

Document No. 1789 of Book 2019
I. Contains 68 Sheets 43 Sheets

தனி அலுவலர்/
வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஆ)
கெருகம்பாக்கம் ஊராட்சி

P. Lakshmi